மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 343, மாண்புமிகு உறுப்பினர் திரு. சி. மைக்கேல் ராயப்பன், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.*

343—

தொடக்கப் பள்ளி

***47711—திரு. சி. மைக்கேல் ராயப்பன்:**

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

ராதாபுரம் தொகுதி, நவ்வலடி ஊராட்சி, தத்துவனேரி ஆதி திராவிடர் காலனியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி துவக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

மாண்புமிகு திரு. கே.சி. வீரமணி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட நவ்வலடி ஊராட்சி, தத்துவனேரி ஆதி திராவிடர் காலனி தொடக்கப் பள்ளி துவங்குவதற்கான நிபந்தனைகளை நிறைவு செய்யாததால், இப்பகுதியில் தற்போது புதியதாகத் தொடக்கப் பள்ளி துவங்குவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லையென்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. சி. மைக்கேல் ராயப்பன், இருக்கையில் இல்லை. மாண்புமிகு உறுப்பினர் திரு. மு. திராவிடமணி அவர்கள்.*

திரு. மு. திராவிடமணி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது கூடலூர் தொகுதிக்குட்பட்ட சேரம்பாடி உயர்நிலைப் பள்ளி, கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் கிட்டத்தட்ட 600–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால், 17 கிலோ மீட்டர் தூரத்திற்குமேல் செல்ல வேண்டியுள்ளது. அப்பகுதி மக்கள் தங்களுடைய பங்களிப்புத் தொகையை ஏற்கெனவே செலுத்தியிருக்கின்றார்கள். ஆகவே, இந்த நிதியாண்டிலே*

2015 செப்டம்பர் 25]

சேரம்பாடி உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரமுயர்த்தித் தருவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விழைகின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.*

முற்பகல் 10–20

மாண்புமிகு திரு. கே.சி. வீரமணி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரமுயர்த்த வேண்டுமென்றால், அந்தப் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் படிக்கக்கூடிய மாணாக்கர்களின் எண்ணிக்கையினை முன்னிறுத்தியே அது தொடங்கப்படுகின்றது. மேலும், அருகில் அமைந்திருக்கக்கூடிய பள்ளிகளின் தூரத்தின் அடிப்படையிலே, தேவையின் அடிப்படையிலே அந்தப் பள்ளிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. ஒரு புதிய மேல்நிலைப் பள்ளியைத் தொடங்க வேண்டுமென்றால், அங்கே, 11 ஆம் வகுப்பில் கிட்டத்தட்ட 100 மாணவர்கள் சேரக்கூடிய வகையிலே வாய்ப்பு இருக்க வேண்டும். ஏனென்றால், கூடுதலாக ஒரு மேல்நிலைப் பள்ளியை உருவாக்கும்போது, 10 ஆசிரியர்களைப் புதிதாக நியமிக்க வேண்டும். அதேபோன்று, கட்டட வசதிகளையெல்லாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தொடரும் செலவினங்கள் என்ற வகையில் மாதத்திற்கு, கிட்டத்தட்ட 6 இலட்சம் ரூபாயிலிருந்து 8 இலட்சம் ரூபாய் வரை ஆகும். மேலும், தொடராச் செலவினம் என்ற வகையில், கட்டட வசதிகளையெல்லாம் ஏற்படுத்துவதற்கு, கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆகவே, அரசுக்குக் கூடுதலான நிதி நெருக்கடி உருவாகக்கூடிய வாய்ப்பிருக்கிறது. எனவே, அங்கே இருக்கக்கூடிய மாணாக்கர்களுடைய எண்ணிக்கையை ஆய்வு செய்து, மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கை, மாண்புமிகு அம்மா அவர்களுடைய மேலான கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. என். முருகுமாறன் அவர்கள்.*

திரு. என். முருகுமாறன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடைக்கோடி மாணவனும் கல்வியில் முதலிடம் பெற்றிட, கணினி முதல் காலணி வரை வாரி வழங்கி, கருணையின் உருவாக, கலைகளின் வடிவாக, கல்விக் கண் திறந்திட்ட கலைவாணி, (மேசையைத் தட்டும் ஒலி) மாட்சிமை நிறைந்த தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தொகுதி, ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில், ஆதி திராவிடர்கள் அதிக அளவில் வசிக்கக்கூடிய திருப்பாணாழ்வார் தெருவில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வேண்டி அரசுக்குக் கருத்துரு துறையின்மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அங்கே போதுமான இடவசதியும் உள்ளது. எனவே, அப்பகுதி மக்களின் நலன் கருதி, அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியைத் தொடங்கிட அரசு முன்வருமா என்பதனைத் தங்கள் வாயிலாகக் கேட்டு அமர்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. கே.சி. வீரமணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சாதி, மத, பொருளாதார வேறுபாடின்றி, 6 முதல் 16 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை அளித்து, அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள, சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தருவது மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசின் குறிக்கோளாகும். (மேசையைத் தட்டும் ஒலி) இதனை அடிப்படையாகக் கொண்டு, குழந்தைகள் எளிதாகப் பள்ளிக்குச் சென்று வர, அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே பள்ளிகளை அமைப்பது முக்கியத் தேவையாகும். புவியியல் தகவல் முறையைப் பின்பற்றி, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குப் பள்ளிகள் இல்லாத கிராமங்களில் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. கல்வி என்பது ஒருவனின் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுவதாகவும், படைப்பாற்றலை வளர்ப்பதாகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விதை சரியான காலத்தில் விதைக்கப்பட வேண்டும். தெளிவான நிலையில் இருக்கும் குழந்தைகளின் மனதில், நல்ல எண்ணங்களை உள்வாங்கும் திறனை வளர்த்து, அவர்களின் வாழ்க்கையில்

2015 செப்டம்பர் 25]

எதிர்கால வெற்றிகள் மற்றும் சாதனைகளை அடைவதற்கும், தொடக்கக் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதனைக் கருத்தில்கொண்டு, மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு தரமான தொடக்கக் கல்வியை வழங்குவதற்கு, புதுமையான கற்பித்தல் முறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. புதிய தொடக்கப் பள்ளியைத் தொடங்குவதற்கு மக்கள்தொகை 300 ஆக இருக்க வேண்டும்; பள்ளிகளில் குறைந்தபட்ச மாணாக்கர்களின் சேர்க்கை எண்ணிக்கை 20 ஆக அமைய வேண்டும்; ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் அங்கீகாரம் பெறாத தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் ஏதும் இருக்கக் கூடாது; பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் போதுமான இட வசதி, கட்டட வசதி, விளையாட வசதி போன்றவற்றை சமுதாயப் பங்காகப் பொது மக்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். இவற்றையெல்லாம் பூர்த்தி செய்யும்பட்சத்திலே, மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கையை, மாண்புமிகு அம்மா அவர்களுடைய மேலான கவனத்திற்கு எடுத்துச் சென்று, அந்தத் தொடக்கப் பள்ளியைத் தொடங்குவதற்கு ஆவன செய்யப்படும் (மேசையைத் தட்டும் ஒலி) என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 344, மாண்புமிகு உறுப்பினர் திரு. ச. பழனிச்சாமி, மாண்புமிகு வனத் துறை அமைச்சர் அவர்கள்.

344—

வனச் சாலை சீரமைத்தல்

***52772—திரு. ச. பழனிச்சாமி:**

மாண்புமிகு வனத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) வேடசந்தூர் தொகுதி, திண்டுக்கல்—கரூர்—கரட்டூர் வனச் சாலையைச் சீரமைக்க அரசு முன்வருமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?